

# புதிய சலுகைத் திட்டம்: இடைவிட்ட காப்புரிமை


ஒரு மாதத்தில் 87 மணி நேரங்கள் இடைவிடாமல் பணி புரியாவிட்டாலும் கூட நீங்கள் இடைவிட்ட உடல் நல சலுகைத் திட்டத்திற்குத் தகுதி பெற முடியும். **சலுகைத் திட்ட சேமிப்புத் தொகையில்** நீங்கள் ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணி புரியும் மணி நேரங்களை, சலுகைத் திட்டத்திற்குத் தகுதி பெறத் தேவையான 87 மணி நேரங்கள் வரை சேமிப்பதன் மூலம் இதை செய்ய இயலும்.

மரியா என்பவரது நிலையை நாம் பார்க்கலாம். அவர் பகுதி நேரப் பணி மூலம் ஒரு மாதத்தில் சராசரியாக 59.5 மணி நேரங்கள் மட்டுமே சேமிக்கிறார். எளிதாக இருக்க, நாம் மரியா நேரடிக் காப்புரிமை கட்டணம் செலுத்த **விரும்பவில்லை** என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் நேரடிக் காப்புரிமைக் கட்டணம் செலுத்துவதைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் பயன்படுத்தியிருந்தால் கூட நீங்கள் மேற்கூறிய விதத்தில் சலுகைத் திட்டத்திற்குத் தகுதி பெற இயலும்.


# சலுகைகளுக்காக 60 மணி நேரங்கள் பணிபுரிதல்

கூட்டு மொத்த ஒப்பந்தத்தின் படியான புதிய சலுகைத் திட்டத்தின்படி மரியா புதிதாகத் தகுதி பெறுகிறார். அவர் 2025ஆம் ஆண்டு மே மாதம் 60 மணி நேரங்கள் பணி புரிந்துள்ளார். இந்தப் பணி நேரங்கள் அவரது சலுகைத் திட்டத்திற்குத் தகுதி பெற உதவினாலும் அவை அவர் ஜூலை மாதம் சலுகைத் திட்டத்தின் மூலம் காப்புரிமை கொள்ளும் தகுதி பெறப் போதுமானவை அல்ல.




# சலுகைகள் பெறும் நோக்கில் 59 மணி நேரங்கள் பணி புரிகிறார்

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரியா 59 மணி நேரங்கள் பணி புரிகிறார். மே மற்றும் ஜூன் மாதம் மரியா புரிந்த பணி நேரங்கள் அவர் ஆகஸ்டில் உடல் நல சலுகைத் திட்டத்தில் சேரத் தகுதி அளிக்கின்றன.




# சலுகைகளுக்காக 58 மணி நேரங்கள் பணிபுரிதல்

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், மரியா 58 மணி நேரங்கள் பணி புரிகிறார். செப்டம்பர் மாத சலுகைகளுக்கு இந்த 58 மணி நேரங்கள் உதவிவிட்டாலும், அவரது சலுகைத் திட்ட சேமிப்புத் தொகையிலுள்ள மணி நேரங்கள் அந்தப் பற்றாக்குறையை சரி செய்ய இயலும்.



# சலுகைகளுக்காக 61 மணி நேரங்கள் பணி புரிதல்

2025 ஆகஸ்ட் மாதம் மரியா 61 மணி நேரங்கள் மட்டுமே பணி புரிந்ததால், அவர் அக்டோபர் மாதம் சலுகைத் திட்டத்திற்குத் தகுதி பெற இயலவில்லை. அவரது ஆகஸ்ட் மாத பணி நேரங்கள் மற்றும் சலுகைத் திட்ட சேமிப்புத் தொகை இவை இரண்டும் சேர்த்தும் கூட காப்புரிமை பெறப் போதவில்லை. மரியா தொடர்ந்து பணி புரிந்து அந்த பணி நேரங்களை சலுகைத் திட்ட சேமிப்புத் தொகையில் எதிர்கால மாதங்களுக்காக சேர்த்துக் கொள்கிறார்.



# இடைவிட்ட காப்புரிமை

நீங்கள் காணும்படி இந்த உதாரணத்தில் விளக்கியுள்ளவாறு, ஒரு மாதத்தில் 60 மணி நேரங்களுக்குக் குறைவாகவே பணி புரிந்தாலும், இடைவிட்ட காப்புரிமையைப் பெற நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். முதல் வருடத்தில் நீங்கள் சராசரியாக மாதத்திற்கு 59.5 மணி நேரங்கள் மட்டும் பணிபுரிந்தாலும் வருடத்தின் ஆறு மாதங்களுக்கு சலுகைகளைப் பெற முடியும்.

மரியாவின் விவரத்தில், ஆகஸ்டில் புரிந்த 61 மணி நேரங்கள் மற்றும், சலுகைத் திட்ட சேமிப்புத் தொகையில் இருந்த 3 மணி நேரங்கள் அக்டோபர் மாதம் சலுகை பெறத் தகுதி அளிக்கவில்லை. இருந்த போதிலும் செப்டம்பர் மாதம் குறைந்த பட்சமாக 23 மணி நேரங்கள் பணி புரிவதன் மூலம் மரியா நவம்பர் மாதம் சலுகைகளைப் பெறத் தேவையான 87 மணி நேரங்களை அவர் அடைய முடியும்.

இவ்விதத்தில் நீங்கள் வருடம் முழுவதும் இடைவிட்ட விதத்தில் சலுகைகள் பெறும் தகுதியைப் பெற முடியும். நீங்கள் புரியும் பணி நேரங்கள், உங்கள் நேரடியாக காப்புரிமை கட்டும் திறன் / விருப்பம் ஆகியவையே சலுகை பெறும் மாதங்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கின்றன.

நேரடியான கட்டணம் செலுத்துதல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ள [New Benefit Plan Basics - Illustration Series 1](#) என்பதைப் பாருங்கள் அல்லது [www.justiceforjanitors.ca/new-benefit-plan](http://www.justiceforjanitors.ca/new-benefit-plan) என்ற இணைய தளத்திற்குச் செல்லுங்கள். உங்களது தகுதி பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் கோள சலுகைத் திட்டத்தை அணுகவும்.